கூடாது, நடத்தவும் முடியாது என்று கூறப்பட்டது. கருநாடக அரசு உச்ச நீதி மன்றத்தில் அப்பொழுது தாக்கல் செய்த தங்களது எழுத்துமூல வாக்குமூலத்திலும் மேற்கண்ட கருத்தையே கொண்டிருந்தது. எனவே, மத்திய அரசும், கருநாடக அரசும் கொண்டிருந்த கருத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும், குடியரசுத் தலைவரின் ஆட்சியில் இந்த மாநிலம் இருந்தபோது இது போன்ற பிரச்சினையில் தமிழ்நாடு அரசை உடன்படிக்கைக்கு உட்படுத்துவது முறையாகாது.

3. இந்த அரசு, 24-12-1977-ல் நமது முதலமைச்சர் அவர்களால் மத்திய விவசாய மற்றும் பாசன அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் மத்திய அரசுக்கு இவ்விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர் 5-8-1978, 3-9-1978 ஆகிய தேதிகளில் டில்லியிலும் 9-10-1978-ல் பெங்களூரிலும் முதலமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளில் காவிரி நீர் பங்கீடு முறைகளைப் பற்றிய ஓர் உடன்படிக்கை 1976 ஆகஸ்டில் இருந்தது என்று கூறுவது சரியானதல்ல என்று, இக்கருத்துக்களின் அடிப்படையில் நமது முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார்.

1. தகவல் கோரல் — தொடர்ச்சி.

(ஏ) டெல்லியில் பிரதமருக்கும் மற்றவர்களுக்கும் விவசாயம் சம்பந்தமாக முதலமைச்சர்கள் அளித்த மகஜர் குறித்து—

திரு. சோ. அழகர்சாமி : பாயின்ட் ஆப் ஆர்டர். பத்திரிகைகளில் முக்கியமான ஒரு செய்தி வந்திருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விவசாய சம்மந்தமான விஷயங்கள் பற்றியும் மற்ற விஷயங்கள் பற்றியும் விவாதிப்பதற்காக டில்லி சென்று வந்திருக்கிறார்கள். விவசாயம் சம்பந்தமாக 12 முதலமைச்சர்கள் கையெழுத்திட்டு பிரதமர், துணைப் பிரதமர், விவசாயத் துறை அமைச்சர் ஆகியவர்களிடம் ஒரு மகஜர் கொடுத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்குக் கொடுக்கக் கூடிய கடனுக்கு, விவசாயிகளுக்குக் கொடுக்கக்கூடிய கடனுக்கான வட்டியை 11 சத விகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக்க் குறைக்க வேண்டும், நலிந்த ஆலைகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் போல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகளுக்கும்

கடன் கொடுக்க வேண்டுமென்பது போன்ற விஷயங்களை உள்ளடக்கி ஒரு மகஜர் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு கையெழுத்துப் போட்ட முதலமைச்சர்களின் பெயர்களிலே நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பெயரைக் காணோம். முதலமைச்சர் அவர்கள் ஏன் அதிலே கையெழுத்திடவில்லை. அது சம்மந்தமான கூட்டத்திலே கலந்து கொண்டார்களா என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் அவர்கள் அதிலே கலந்து கொண்டார்களா இல்லையா, 12 பேர்கள் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் என்று பத்திரிகையிலே செய்தி போடப்பட்டு இருப்பதிலே இது விடப்பட்டுவிட்டதா? அவர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் இங்கே இருக்கும் பொழுது சொல்ல மறுப்பது ஏன்? சபாநாயகர் தான் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் : மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே, இன்றைய தினம் முடிவு செய்திருக்கிறபடி எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு கலைஞர் அவர்களும் அதற்குப் பிறகு நானும் பேச வேண்டியிருப்பதால் இந்தப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் அதிலே பேசலாம் என்று கருதினேன். இருந்தாலும் அந்த நிலை உருவாக்கப்பட்டதனால் நான் பதில் சொல்லவேண்டியவனாக இருக்கிறேன். அந்தக் கடிதம் அவர்களுக்கு அனுப்பியது— கலந்துகொள்ளவில்லை என்பதையும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதையும் ஆனால் எங்கள் கொள்கை என்ன என்பதையும் விருப்பம் என்ன என்பதையும் விவசாயிகள் சார்பாக நாங்கள் அங்கே விவாதத்திலே எடுத்து உரைத்து இருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

திரு துரை முத்துசாமி : தலைவர் அவர்களே, 20 ஆம் தேதி என்னுடைய தொகுதியிலே வெலிங்டன் ரிசர்வ் வாயரிலிருந்து 28 ஆயிரம் ஏக்கர் தண்ணீர் பாயக்கூடிய பகுதியிலே தண்ணீர் தீர்வையை 50 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்த்தியிருப்பது பற்றி நான் கவன ஈர்ப்பு கொடுத்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டார்களா இல்லைய என்று தெரியவில்லை. அதனுடைய நிலைமை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : அதைப்பற்றி அறையிலே வந்து கேளுங்கள்,